

கணக்கியல் கருத்துக் கட்டமைப்பு

மாதிரி வினாத்தாள்-2

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 01:00:00 Hrs

Total Marks : 40

பகுதி-அ

9 x 1 = 9

- 1) இரட்டை தன்மை கருத்துப்படி ஒவ்வொரு வணிக நடவடிக்கையும்
(a) மூன்று தன்மைகளைக் கொண்டது (b) ஒரு தன்மையுடையது (c) இரு தன்மையுடையது
- 2) உண்மை உணர்த்தும் கொள்கை முக்கியமான தகவல்களை
(a) வெளிப்படுத்திக் கூடியதாக இருக்க வேண்டும் (b) வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் (c) இவை இரண்டும் இல்லை
- 3) இரட்டை தன்மைக்க கருத்து க்கு அடிப்படையாக அமைந்துள்ளது
(a) ஒற்றைப் பதிவு முறை (b) இரட்டைப் பதிவு முறை (c) இவை இரண்டும் இல்லை
- 4) ஒரு கணக்காண்டில் பின்பற்றக்கூடிய முறையினை அடுத்து வரும் கணக்காண்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
(a) தொடர்ச்சி மரபுக்கு கொள்கை
- 5) கணக்கு வைப்பின் இரட்டைப் பதிவு முறைக்கு அடிப்படையாக அமைவதுகொள்கை
(a) இரட்டை தன்மை
- 6) வணிக நடவடிக்கைகளில்.....நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படும்.
(a) நிதிசார்புடைய
- 7) கணக்கியலில் வணிக நடவடிக்கைகளின் முடிவுகளைவாயிலாக தெரிவிக்கின்றது .
(a) இறுதிக் கணக்குகளின்
- 8) தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.....
(a) உரிமையாளர் (b) வங்கியர் (c) அரசு
- 9) நிறுவனத்தொடர்ச்சி அனுமானத்தின் படி நிறுவனத்தின் ஆயுள்
(a) மிக குறுகலானது என்று கூறுகின்றது (b) மிக நீளமானது என்று கூறுகின்றது (c) இவை ஏதுமில்லை

பகுதி-ஆ

6 x 2 = 12

- 10) கணக்கியலின் அடிப்படை அனுமானங்கள் யாவை?
- 11) வணிகத் தனித்தன்மை அனுமானத்தின் (கணக்கியல் தனித்தன்மை அனுமானம்) நீவிர் அறிவது யாது?
- 12) நிறுவனத் தொடர்ச்சி அனுமானம் பற்றி நீவிர் அறிவது யாது?
- 13) அடிப்படை கணக்கியல் கருத்துக்கள் யாவை?
- 14) வருவாய் தீர்வுக்கு கருத்துப்பற்றி நீவிர் அறிவது யாது?
- 15) வரலாற்று அடக்கவிலைக் கருத்துப்பற்றி நீவிர் அறிவது யாது?

பகுதி-இ

3 x 3 = 9

- 16) சரிபார்ப்பு மற்றும் ஆதார நோக்காக கருத்துக் பற்றி நீவிர் அறிவது யாது?
- 17) தொடர்ச்சி மரபுக்கு கொள்கை பற்றி நீவிர் அறிவது யாது?
- 18) சிறு குறிப்பு வரைக
(அ) அகில உலக கணக்கியல் தரக்குழு
(ஆ) இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

பகுதி-ஈ

2 x 5 = 10

- 19) பல்வேறு கணக்கியல் கருத்துக்களை விளக்குக.
- 20) பல்வேறு கணக்கியல் அனுமானங்களை விளக்குக
